

(For candidates admitted from 2022-2023 onwards)

B.B.A. DEGREE EXAMINATION, NOVEMBER 2022.

Part III — Business Administration — Major

FUNDAMENTALS OF ACCOUNTING

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (20 marks)

Answer ALL questions.

I. (A) Multiple Choice Questions : (5 × 1 = 5)

1. எடுப்புக் கணக்கு எக்கணக்கின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது?

- (அ) சொத்துக் க/கு (ஆ) ஆள்சார் க/கு
(இ) பெயரளவுக் க/கு (ஈ) முதல் க/கு

Under which account, Drawing Account is classified?

- (a) Real a/c (b) Personal a/c
(c) Nominal a/c (d) Capital a/c

2. இயந்திரம் கொள்முதல் செய்தது _____ ல் பதியப்படுகிறது.

- (அ) விற்பனை புத்தகம் (ஆ) இருப்புப் புத்தகம்
(இ) கொள்முதல் புத்தகம் (ஈ) (ஆ) மற்றும் (இ)

Purchase of Machinery is recorded in _____.

- (a) Sales Book (b) Stock Register Book
(c) Purchase Book (d) (b) and (c)

3. இருப்பாய்வில் உள்ள அனாமத்துக் கணக்கு _____ ல் பதியப்படுகிறது.

- (அ) வியாபாரக் க/கு (ஆ) இலாப நட்ட க/கு
(இ) இருப்புநிலைக் குறிப்பு(ஈ) உற்பத்திக் க/கு

The Suspense Account in the trial balance is entered in the _____.

- (a) Trading a/c (b) Profit and Loss a/c
(c) Balance Sheet (d) Manufacturing a/c

4. தேய்மானத்திற்கான பொருளாதாரக் காரணி யாது ?
 (அ) அன்றாடப் பயன்பாடு (ஆ) காலக் காரணி
 (இ) வழக்கொழிதல் (ஈ) தேவைக் காரணி

What is the economic factor causing depreciation?

- (a) Wear and Tear (b) Time factor
 (c) Obsolescence (d) Demand factor
5. பின்வருவனவற்றில் எவை மூலதனச் செலவினங்களோடு தொடர்பில்லாதது ?
 (அ) குறைவான முதலீடு
 (ஆ) நீண்டகால பயன்கள்
 (இ) தொடர் நிகழ்வில்லாத செலவு
 (ஈ) பங்காதாயம்

Which of the following is not related to Capital Expenditure?

- (a) Low Investment
 (b) Benefited to Long Period
 (c) Non-recurring Expenses
 (d) Dividend

(B) Fill in the Blanks :

(5 × 1 = 5)

6. கணக்குகளை _____ வகைகளாகப் பிரிக்கலாம்.

Accounts are classified _____ types.

7. குறிப்பேட்டில் உள்ள பேரேட்டு பக்கக் காலம் _____ ன் போது நிரப்பப்படுகிறது.

The Ledger Folio Column in the Journal is filled at the time of _____.

8. மேலாளருக்கு ஊதியம் கொடுத்தது _____ கணக்கில் பற்று வைக்கவேண்டும்.

The salary paid to Managers must be debited to _____.

9. தேய்மான நிதிக்கணக்கின் இருப்பு முடிவில் _____ கணக்கிற்கு மாற்றம் செய்யப்படுகிறது.

The Balance of Depreciation Fund Account at the end will be transferred to _____.

10. வருவாய் செலவினங்கள் மேற்கொள்வதற்கான காரணம் _____ -ஆகும்.

Purpose of incurring revenue expenditure is to _____.

II. Short Questions :

(5 × 2 = 10)

11. நிதிக்கணக்கியல் வரையறு.
Define financial accounting.
12. பேரேடு வரையறு.
Define Ledger.
13. வங்கி சரிசுட்டும் பட்டியல் வரையறு.
Define Bank Reconciliation Statement.
14. ஆண்டுத்தொகை முறை என்பது யாது?
What is an annuity method?
15. உபரி என்பதன் பொருள் யாது?
What is meant by surplus?

SECTION B — (5 × 5 = 25)

Answer ALL questions, choosing either (a) or (b).

16. (அ) கணக்கியலின் பல்வேறு கருத்துக்களை (concepts) விவரி.
Explain the various concepts of Accounting.

Or

- (ஆ) ஒற்றைப்பதிவு முறையின் சிறப்பியல்புகள் யாவன? விவரி.

What are the salient features of Single Entry System?
Explain it.

17. (அ) முப்பத்தி ரொக்க ஏடு தயாரிக்க.

2022 மே 1	தொடக்க இருப்பு ரொக்கம்	ரூ. 35,000
	வங்கி	ரூ. 40,000
2	வங்கியிலிருந்து பணம் எடுத்தது	ரூ. 12,000
3	ரொக்கக் கொள்முதல்	ரூ. 14,000
4	காசோலை மூலம் வாடகை கொடுத்தது	ரூ. 6,000
5	கடன்தொகை ரூ. 5,000-ஐ முருகன் ரூ. 4,500 கொடுத்து முடித்துக் கொண்டார்	
6	வங்கியில் பணம் செலுத்தியது	ரூ. 10,000
9	அறைகலன் வாங்கியது	ரூ. 7,000
	அதற்கு தள்ளுபடி பெற்றது	ரூ. 500

Prepare the Triple Column Cash Book.

2022 May 1	Opening Balance	Cash	Rs. 35,000
		Bank	Rs. 40,000
2	Cash withdrawn from Bank		Rs. 12,000
3	Cash purchase		Rs. 14,000
4	Rent paid through cheque		Rs. 6,000
5	Murugan settled his credit balance for Rs. 5,000 by issuing		Rs. 4,500
6	Cash deposited into Bank		Rs. 10,000
9	Furniture bought		Rs. 7,000
	Discount received for the same		Rs. 500

Or

(ஆ) குறிப்பேடு பதிவுகளை தயாரிக்க.

2022 மார்ச் 10	தொழில் தொடங்கியது	ரொக்கம்	ரூ. 2,50,000
		இயந்திரம்	ரூ. 3,50,000
14	வங்கி கணக்கு துவங்கியது		ரூ. 10,000
15	ரொக்கக் கொள்முதல்		ரூ. 60,000
16	ரொக்க விற்பனை		ரூ. 19,000
18	செந்திலிடம் சரக்கு கொள்முதல்		ரூ. 34,000
19	எழுதுபொருள் வாங்கியது		ரூ. 8,000
20	கழிவு பெற்றது		ரூ. 3,000

Prepare the Journal Entries.

2022 March 10	Commencement of Business with	Cash	Rs. 2,50,000
		Machinery	Rs. 3,50,000
14	Bank account opened		Rs. 10,000
15	Cash purchase		Rs. 60,000
16	Cash sales		Rs. 19,000
18	Goods purchase from Senthil		Rs. 34,000
19	Stationery purchased		Rs. 8,000
20	Commission received		Rs. 3,000

18. (அ) வங்கி சரிகட்டும் பட்டியலை தயாரிக்க.
- 31.12.2013-ல் ரொக்கப் புத்தக இருப்பு ரூ. 3,000
- (i) காசோலை வங்கியில் செலுத்தியது ரூ. 500
- வசூலிக்கப்படவில்லை
- (ii) காசோலை கொடுத்தது - வசூலுக்கு வங்கியில் ரூ. 1,000
- செலுத்தப்படவில்லை
- (iii) வட்டி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ரொக்கப் புத்தகத்தில் பதியவில்லை ரூ. 300

- (iv) காப்பீட்டு முனைமம் வங்கியரால் செலுத்தப்பட்டது. ரூ. 600
ரொக்கப் புத்தகத்தில் பதியப்படவில்லை
- (v) வங்கிக் கட்டணங்கள் வங்கிப் புத்தகத்தில் பற்று வைக்கப்பட்டுள்ளது ரூ. 250

Prepare the Bank Reconciliation Statement.

- Cash Book Balance as on 31.12.2013 Rs. 3,000
- (i) Cheque deposited into Bank and not yet collected by Bank Rs. 500
- (ii) Cheque issued but not yet presented into Bank for collection Rs. 1,000
- (iii) Interest credited into Bank but not recorded in Cash Book Rs. 300
- (iv) Insurance Premium paid by Bank but not recorded in Cash Book Rs. 600
- (v) Bank charges debited in Bank Pass Book only Rs. 250

Or

(ஆ) பிழைத்திருத்தத்தின் முக்கியத்துவத்தினை விவரி.

Explain the importance of Rectification of Errors.

19. (அ) தேய்மானம் கணக்கிடுவதின் நன்மைகள் யாவன? விவரி.

What are the advantages of calculation of depreciation? Explain it.

Or

(ஆ) ஓர் இயந்திரத்தின் மதிப்பு ரூ. 90,000 ஆகும். அதன் கழிவு மதிப்பு ரூ. 9,000 ஆகும். அதன் ஆயுட்காலம் 9 ஆண்டுகள் ஆகும். தேய்மான விகிதத்தினைக் கணக்கிடுக.

The value of machine is Rs. 90,000. The scrap value of machine is Rs. 9,000. It's estimated life is 9 years. Calculate the rate of depreciation.

20. (அ) 2019-2020 ஆண்டிற்கான சந்தா தொகையினைக் கணக்கிடுக.
- (i) 2019-20-ல் பெற்றது Rs. 28,000
- (ii) 2019-20-ல் பெறவேண்டியது Rs. 6,000
- (iii) 2018-19-ல் பெறவேண்டியதைப் பெற்றது Rs. 4,000
- (iv) 2020-21-க்கு முன்கூட்டிப் பெற்றது Rs. 7,000
- (v) 2018-19-ல் முன்கூட்டி பெற்றது Rs. 5,000

Calculate the subscription amount for the year 2019-2020.

- (i) Subscription received on 2019-20 Rs. 28,000
- (ii) Subscription outstanding of 2019-20 Rs. 6,000
- (iii) Subscription received for the year 2018-19 Rs. 4,000
- (iv) Subscription received in advance for 2020-21 Rs. 7,000
- (v) Subscription received in advance on 2018-19 Rs. 5,000

Or

(ஆ) மூலதன வருவாய் மற்றும் வருவாயின வருவாய் ஆகியவைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளை விளக்கமாகக் கூறுக.

State differences between Capital Receipts and Revenue Receipts in detail.

SECTION C — (3 × 10 = 30)
Answer any THREE questions.

21. கணக்கியலின் தோற்றத்தினை விவரி.

Explain the nature of Accounting.

22. சில்லறை ரொக்க ஏட்டினைத் தயாரிக்க.

2018 மே 1	தொடக்க ரொக்க கையிருப்பு	ரூ. 6,500
2	மகிழுந்துக் கட்டணம்	ரூ. 1,200
3	அச்சு எழுதுபொருள்	ரூ. 600
4	அஞ்சல் கட்டணம்	ரூ. 200
5	அலைபேசி செலவு	ரூ. 399
6	துப்பரவுக் கூலி	ரூ. 400
7	பயணப்படி	ரூ. 201
8	எழுதுபொருள்	ரூ. 1,450
9	கூரியர் செலவு	ரூ. 50
10	பல்வகைச் செலவுகள்	ரூ. 500

Prepare the Petty Cash Book :

2018 May

1	Opening cash on hand – Rs. 6,500
2	Taxi charge – Rs. 1,200
3	Printing and Stationery – Rs. 600
4	Postal charge – Rs. 200
5	Cellophane Expense – Rs. 399
6	Wage for cleaning – Rs. 400
7	Travelling allowance – R. 201
8	Stationery – Rs. 1,450
9	Courier Expense Rs. 50
10	Miscellaneous Expenses – Rs. 50

23. 31.3.2020-ம் தேதியோடு முடிவுறும் ஆண்டிற்கு வியாபாரக் கணக்கு, இலாப நட்டக் கணக்கு மற்றும் அன்றையத் தேதிக்கு இருப்பு நிலைக் குறிப்பினை தயாரிக்க :

	ரூ.
தொடக்க இருப்பு	62,000
கொள்முதல்	88,000
கூலி	6,000
உள்தூக்குக் கூலி	4,000
அலுவலகச் செலவுகள்	15,000

விற்பனையாளர் ஊதியம்	5,000
விளம்பரம்	10,000
விற்பனை	1,70,000
முதல்	30,000
ரொக்கம்	4,000
இயந்திரம்	16,000
இறுதி இருப்பு	40,000

Prepare the Trading account and profit and loss account for the year ended 31.3.2020 and Balance Sheet as on data :

	Rs.
Opening Stock	62,000
Purchase	88,000
Wage	6,000
Carriage inwards	4,000
Office Expenses	15,000
Salesmen Salary	5,000
Advertisement	10,000
Sales	1,70,000
Capital	30,000
Cash	4,000
Machinery	16,000
Closing stock	40,000

24. ஓர் இயந்திரத்தின் மதிப்பு ரூ. 60,000 ஆகும். கழிவு மதிப்பு இல்லை. அதன் ஆயுட் காலம் - 6 ஆண்டுகள் ஆகும். நேர் கோட்டு முறையில் ஆண்டிற்கு 10% தேய்மானம் போக்கெழுதி தேய்மானக் கணக்கு மற்றும் இயந்திரக் கணக்கினைத் தயாரிக்க.

The value of Machine is Rs. 60,000. There is no scrap value. The life time of the machine is 6 years. Prepare the depreciation account and Machinery Account after allowing 10% depreciation under straight line method.

25. 31.3.2007ம் தேதியோடு முடிவுறும் ஆண்டிற்கு வருவாய் - செலவினக் கணக்கினைத் தயாரிக்க.

பெறுதல்கள்	ரூ.	செலுத்தல்கள்	ரூ.
இருப்பு கீ/கொ	1,200	விளையாட்டு சாதனங்கள்	3,500
சந்தா	15,300	வாடகை	1,000
பழைய செய்தித் தாள் விற்பனை	300	ஏழை மாணவர்களுக்கு	
கட்டிடத்திற்கான அன்பளிப்பு	10,000	கல்வி உதவித் தொகை	10,000

அறை கலன் விற்பனை

(புத்தக மதிப்பு ரூ.800)

600 பல்வகைச் செலவு

800

முதலீடுகள்

10,000

இருப்பு கீ/இ

2,100

27,400

27,400

ஈடுகட்டுதல் :

சந்தா 2006-2007 -க்கு பேற வேண்டியது ரூ. 1,300.

Prepare the Income and Expenditure Account for the year Ended 31.3.2007.

Receipts	Rs.	Payments	Rs.
To Balance b/d	1,200	By Sports Equipment	3,500
To Subscription	15,300	By Rent	1,000
To Sales of old news paper	300	By Scholarship	
To Donation for Building	10,000	to poor students	10,000
To Sale of Furniture		By Miscellaneous	
(Book value -Rs.800)	600	Expense	800
		By Investment	10,000
		By Balance c/d	2,100
	<u>27,400</u>		<u>27,400</u>

Adjustment :

Outstanding subscription on 2006 - 2007 Rs. 1,300.